

# True Disciple



உண்மை சீஷன்



July - August


2018

ஜூலை - ஆகஸ்ட்

A Bi-Monthly News Bulletin of City Revival AG Church

**விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார்  
ஒரே இருதயமும் ஒரேமனமும்  
உள்ளவர்களாய் இருந்தார்கள்**

**அப்போஸ்தலர் 4:32**



*All the believers were one in heart and mind.*

# ஒருமனம் தரும் நறுமணம்

பாஸ்டர். ஜெரி டேனியல்

இதோ, சகோதரர் ஒருமித்து வாசும்பண்ணுகிறது  
எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? (சங் 133:1).

கிறிஸ்துவுக்குள் அன்பான தேவ ஜனமே! கிறிஸ்தவ வாழ்வின் வெற்றிக்கு விசுவாசிகளின் ஐக்கியமும் ஒருமனமும் மிகவும் அவசியம். தேவ ஜனங்களைக் குறிப்பிடுவதற்கு வேதம் பயன்படுத்துகிற உவமானங்கள் ஒருமனதின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. நாம் ஒரு "குடும்பம்" (1 தீமோ. 5 : 1, 2), ஒரு "மந்தை" (யோவான் 10 : 16), கிறிஸ்துவின் "சாரீம்" (ரோமர் 12:5) என்று வேதம் கூறுகிறது. ஆகவே நாம் அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து வாழ வேண்டும். நம்முடைய தேவன் ஒற்றுமையின் தேவன். அவர் திருத்துவ தேவனாக மூன்றில் ஒருவராக, ஐக்கியமாக இருக்கிறார். நாமும் ஒன்றாயிருக்க வேண்டும் என்று இயேசு ஜெபித்தார் (யோவான் 17:22). நாம் ஆவிக்குரிய யுத்தத்தில் வெற்றி பெற, சத்துருவின் திட்டங்களை முறியடிக்க நமக்கு ஒருமனம் மிகவும் அவசியம்!

## 1) ஒருமனமும் ஆதித் திருச்சபை மாதிரியும் (EXEMPLIFICATION of Unity)

ஆதித்திருச்சபை விசுவாசிகள் ஐக்கியத்திலும் ஒருமைப்பாட்டிலும் உறுதியாய் தரித்திருந்தார்கள் என்று வேதம் கூறுகிறது (அப். 2 : 42). விசுவாசிகள் எல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள் (அப்.2:44;4:32). ஒருமனமும் ஐக்கியமும் ஆதித் திருச்சபையின் வெற்றிக்கும் எழுப்பதலுக்கும் காரணமாக இருந்தது என்பதை நாம் தெளிவாக காணமுடியும் (அப்.1:14, 2:1, 2:46, 4:24, 5:12). அவர்கள் ஒருமனப்பட்டு ஜெபித்தார்கள், ஒருமனப்பட்டு உதவி செய்தார்கள், ஒருமனப்பட்டு ஊழியம் செய்தார்கள், ஒருமனப்பட்டு ஜெயம் எடுத்தார்கள். இப்படிப்பட்ட ஏக சிந்தையும், ஏக அன்பும் நம்மிலும் காணப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் (பிலிப்பியர் 2:2).

## 2) உண்மையான ஒருமனப்பாட்டின் வெளிப்பாடுகள் (EVIDENCES of True Unity)

ஒருமனம் என்பது ஞாயிறு ஆராதனை முடிந்தவுடன் சிலருக்கு கைக்கொடுப்பதோ, சில சபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோ மட்டுமல்ல. உண்மையான ஐக்கியம் என்பது ஒருவரை ஒருவர் அன்போடு விசாரிப்பது, ஒருவருக்காக ஒருவர் ஜெபிப்பது, ஒருவருக்கொருவர் உதவி செய்வது போன்றவற்றில் வெளிப்பட வேண்டும். ஆதித் திருச்சபையில் இப்படிப்பட்ட ஐக்கியத்தை நாம் காண்கிறோம். (அப்.2 : 42-47). இப்படிப்பட்ட ஐக்கியத்தை வலியுறுத்தும்படியாக புதிய ஏற்பாட்டில் "ஒருவருக்கொருவர்" ("One another" in English and "allelous" in Greek) என்ற வார்த்தை 71 முறை கூறப்பட்டுள்ளது.

கீழ்க்கண்ட காரியத்தை நாம் ஒருவருக்கொருவர் செய்வதின் மூலம் நாம் இவ்வலகத்திற்கு நம்முடைய உண்மையான ஐக்கியத்தை வெளிப்படுத்த முடியும்.

- ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள். யோவான் 13:34, 35.
- கனம்பண்ணுகிறதில் ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். ரோமர் 12:11.
- ஒருவரிலொருவர் ஏக சிந்தையுள்ளவர்களாயருங்கள். ரோமர் 12:16.
- ஒருவருக்கொருவர் பக்தி விருத்தி உண்டாகும்படி செய்யுங்கள். 1தெச.5:11, ரோமர் 14:19
- ஒருவருக்கொருவர் புத்திச்சொல்லுங்கள். ரோமர் 15:4, கொலோ. 3:16
- ஒருவரையொருவர் விசாரியுங்கள். 1கொரி. 12:25.
- ஒருவருக்கொருவர் அன்பினாலே உழியும் செய்யுங்கள். கலா. 6:2.
- ஒருவருக்கொருவர் தயவாயும் மனவுருக்கமாயிருங்கள். எபே. 4:32.
- ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். எபே. 4:32, கொலோ. 3:13.
- ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். எபேசியர் 5:21, 1பேதுரு 5:5
- ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணுங்கள். பிலிப்பியர் 2:3
- ஒருவரையொருவர் தேற்றுங்கள். 1தெச. 4 : 18, 5 : 11.
- ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். யாக்கோபு 5 : 16.
- ஒருவரையொருவர் உபசரியுங்கள், உதவி செய்யுங்கள். 1பேது. 4:9,10.

நாம் கிறிஸ்துவுக்குள் ஒரே சாரீரமாகவும், ஒருவருக்கொருவர் அவயங்களாயும் இருக்கிறபடியால் இவைகளை ஒருவருக்கொருவர் செய்து ஒருமனமாக இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம் (ரோமர் 12:5, எபேசியர் 4:25). ஆகவே, குடும்ப உறவிலும், திருச்சபை உறவிலும் மேற்கண்ட காரியங்களை வெளிப்படுத்தி ஒருமனப்பாட்டில் தேறுவோம் (யோவான் 17:23).

### 3) ஒருமனப்பாட்டின் எதிரிகள் (ENEMIES of Unity)

குடும்பத்திலும் திருச்சபைகளிலும் ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் கெடுக்க பிசாசுத் தீவிர்மாக செயல்படுகிறான். அவனுக்கு இடம் கொடாதிருநங்கள் (எபே. 4:27). நாம் ஒருவருக்கொருவர் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிற வேதம், நாம் ஒருவருக்கொருவர் என்ன செய்ய கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது. அவைகளை நாம் தவிர்க்கும்போது எதிரியை மேற்கொள்ள முடியும். ஒருவரையொருவர் குற்றவாளிகளாக தீர்க்காதிருங்கள் (ரோமர். 14:13). ஒருவரையொருவர் கோபம் மூட்டாமலும், ஒருவர் மேலொருவர் பொறாமை கொள்ளாமலும் இருங்கள் (கலா. 5 :26). ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள் (கொலோ. 3:19). ஒருவருக்கொருவர் விரோதமாய் பேசாதிருங்கள் (யாக்க. 4:11)

கோள்சொல்லுதல், கசப்பு, மன்னியாமை, பொறாமை, சுயநலம் ஆகியவை விசுவாசிகளுக்குள் கண்டிப்பாக இருக்கக்கூடாது. இவைகள் ஐக்கியத்தின் எதிரிகள். இவைகள் நம்மில் இருக்கும்போது பிசாசுக்கு கொண்டாட்டம். ஆனால் நாம் இவைகளை களைந்துவிடும் போது பிசாசு வெட்கப்பட்டுப் போவான். நாம் வளருவோம், திருச்சபையும் வளரும்.

#### 4) ஒருமனப்பாட்டின் ஆசீர்வாதங்கள் (EXCITING BLESSINGS of Unity)

நாம் தேவனோடும் தேவ ஜனங்களோடும் ஐக்கியப்பட்டிருக்கும் போது கீழ்க்கண்ட ஆசீர்வாதங்களை தேவன் நமக்கு வாக்குப்பண்ணியுள்ளார்.

- ஜெபத்திற்கு பதில் உண்டாகும். மத்தேயு 18:9, அப்.12:5
- தேவ பிரசன்னம் இறங்கி வரும். மத்தேயு 18:20
- என்றென்றைக்கும் ஆசீர்வாதம், ஜீவன். சங்கீதம் 133:3
- ஆவிக்குரிய பாதுகாப்பு, உதவி, பிரசங்கி 4:9-12, உபாகமம் 32:30.
- சாத்தான் மேல் வெற்றி. பிரசங்கி 4:12
- தேவைகள் சந்திக்கப்படும். அப். 4:32, கலா. 6:10
- உலகம் இயேசுவை விசுவாசிக்கும். யோவான் 17:21
- இயேசுவின் வருகைக்கு ஆயத்தப்படலாம். எபிரேயர் 10:25

கடைசியாக என் சகோதரரே, கர்த்தரோடுள்ள ஐக்கியத்திலும் அவருடைய சரீரமாகிய திருச்சபையோடுள்ள ஐக்கியத்திலும் வளருங்கள்! பலப்படுங்கள்!!

நான் வாசித்த கதை ஒன்றை கூற விரும்புகிறேன். ஒரு நாள் உடல் உறுப்புகள் எல்லாம் சேர்ந்து வயிறோடு சண்டையிட்டன. 'நீ மட்டும் எந்த வேலையும் செய்யாமல் மூன்று வேளையும் நன்றாக சாப்பிடுகின்றாய். இனிமேல் நாங்களும் எந்த வேலையும் செய்யப்போவதில்லை' என வயிற்றிடம் சொல்லிவிட்டன. அன்று முதல் கை உணவை எடுக்கவில்லை. வாய் சாப்பிடவில்லை, கால் உணவைத் தேடி செல்லவில்லை. ஆனால் வயிறு இதைக்குறித்து கலங்கவில்லை. இவைகள் நிச்சயம் படிப்பினையை பெறுவார்கள் என் நம்பியிருந்தது. சில நாட்கள் கழித்து உணவில்லாமல் பெலனிழந்த உறுப்புகள் அனைத்தும் வயிற்றிடம் வந்து மன்னிப்புக்கோரி அன்று முதல் ஒற்றுமையாக, ஐக்கியமாக வாழ ஆரம்பித்தன.

தேவன் சபையில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பணியை வைத்திருக்கிறார். அவைகளை நாம் ஏற்றுக்கொண்டு நம்முடைய பங்கை நிறைவேற்றும்பொழுது நமக்கு ஆசீர்வாதம் உண்டாகும். திருச்சபை ஆரோக்கியமாக வளரும். தேவ ராஜ்யம் கட்டப்படும். கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!



## உங்கள் ஆவிக்குரிய வாழ்வின் நிலையை சோதித்தறியுங்கள்!!

ஆரோக்கியமான ஆவிக்குரிய வாழ்க்கை	ஆரோக்கியமற்ற ஆவிக்குரிய வாழ்க்கை
ஊக்கமான ஜெபம்	மந்தமான ஜெபம்
வேதம் வாசித்தல் இனிமையானது	ஆர்வமில்லாத வேத வாசிப்பு
கர்த்தரில் முழுமையான நம்பிக்கை கொண்டிருத்தல்	புடட்டத்துடனும், சந்தேகத்துடனும் இருத்தல்
மற்றெல்லாவற்றையும் விட கர்த்தரை சேவித்தல்	கர்த்தரைவிட இவ்வுலக காரியங்களை அதிகமாக நேசித்தல்
பாவத்தை எதிர்த்தலும் வெறுத்தலும்	பாவத்தோடு சமரசம் செய்தல்
அனைத்திலும் தேவனை மகிமை அடையச் செய்தல்	அனைத்திலும் தற்பெருமையைத் தேடுதல்
இருதயத்தில் சமாதானத்துடன் இருத்தல்	இருதயத்தில் கவலை கொள்ளுதல்
அனைத்திலும் நன்றி செலுத்துதல்	எப்பொழுதும் முறுமுறுத்தல்
எப்போதும் மகிழ்ச்சியுடன் பாடக் கொண்டிருத்தல்	எப்போதும் வருத்தத்துடனும் பெருமூச்சுடனும் இருத்தல்
உபத்திரவத்தில் அமைதியுடனும் பொறுமையுடனும் இருத்தல்	எளிதில் கோபம் கொள்ளுதல்
மற்றவர் நலத்தில் கருத்துடன் இருத்தல்	சுயநலத்தில் கருத்தாய் இருத்தல்
அனைத்திலும் தேவனுக்குரியதைத் தேடுதல்	எப்போதும் சுகபோக நாட்டத்துடன் இருத்தல்
ஆவிக்குரிய காரியங்களில் வாஞ்சையுடன் இருத்தல்	இதயத்தில் இவ்வுலக காரியங்களை இச்சித்தல்
பிறரைத் திடன் கொள்ளச் செய்யும் வார்த்தைகளைப் பேசுதல்	பிறரைக் குறை கூறும் வார்த்தைகளைப் பேசுதல்
கிறிஸ்துவுக்கு சாட்சி பகருவதில் மகிழ்ந்திருத்தல்	சாட்சியாய் இருக்க வல்லமை இழந்து கவலைப்படுதல்
கர்த்தரின் ஊழியத்திற்கு உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொடுத்தல்	உற்சாகமில்லாமலும், விருப்பமற்றும் கொடுத்தல்
பிறர் வெற்றியடையும் போது கனிகூறுதல்	பிறர் வெற்றியைப் பார்த்து பொறாமைகொள்ளுதல்
பிறரின் துன்பத்தில் உதவிக்கரம் நீடுதல்	பிறர் துன்புறும் போது கண்டு கொள்ளாமலிருத்தல்
மன்னித்தலை விரும்புதல்	மன்னிக்க விரும்பாமலிருத்தல்
குணநலனுக்கு (நல் நடத்தைக்கு) முக்கியத்துவம் அளித்தல்	உடுத்துதலுக்கு முக்கியத்துவம் அளித்தல்
பிற பக்தியுள்ள கிறிஸ்தவர்களுடன் ஐக்கியம் கொள்ளுதல்	உலக பிரமான் நண்பர்களுடன் நட்புக் கொள்வதில் மகிழ்ச்சியடைதல்
கடிந்து கொள்ளுதலை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளுதல்	புகழ்ந்து பேசும் வார்த்தைகளை மட்டும் விரும்புதல்
கர்த்தரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருத்தல்	கர்த்தருடைய வருகையைக் குறித்து சிரிதும் சிந்திக்காது இருத்தல்

மொழியாக்கம் : சகோ. இம்மானுவேல்

## உண்மையுள்ள உக்கிராணக்காரன்

இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவரும் உக்கிராணக்காரர்களாயிருக்கிறோம் (1பேதுரு 4:10; 1கொரி. 4:2). உக்கிராணக்காரன் (Steward) என்றால் மற்றவர்களுடையதை பொறுப்பாகக் கவனித்து, பராமரித்து, நிர்வகித்து வருபவன். பிரியமானவர்களே, நீங்கள் இயேசுவின் பிள்ளைகளானால் நீங்களும், உங்களுடையவைகளும் இயேசுவுக்கு சொந்தமானவைகள். நம்முடைய நேரம், தாலந்துகள், பணம், சரீரம், குடும்பம் அனைத்தும் தேவன் நமக்கு அளித்தவைகள். இவைகளுக்காக நாம் தேவனுக்கு கணக்குக் கொடுக்க வேண்டும் (மத்தேயு 25:19; ரோமர் 14 : 12). இவைகளை நாம் எப்படி பராமரிக்கிறோம், கவனிக்கிறோம், பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்துத்தான் இயேசுவின் வருகையின் போது அவர் நமக்கு அளிக்கும் பலன் (Reward) அமையும்.

**1] உங்கள் நேரம் (TIME) :** நேரம் தேவன் நமக்களித்த விலையுயர்ந்த பொக்கிஷம். நம்முடைய வாழ்நாள் குறுகினது (யோபு 14:1). ஆகவே காலத்தை வீணாக்காமல் அதை பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள் என்று வேதம் கூறுகிறது (எபேசியர் 5:16). ஒரு மனிதன் 75 வருடம் வாழ்ந்தால், சாதாரணமாக அவனுடைய நேரம் இப்படியாகச் செலவழிகிறது.

23 வருடம்	-	தூக்கம் (31%)
19 வருடம்	-	படிப்பு மற்றும் வேலை (25%)
9 வருடம்	-	விளையாட்டு, பொழுதுபோக்கு, டி.வி. பார்த்தல்(12%)
7.5 வருடம்	-	ஆடை அணிதல், தனிப்பட்ட கவனம்(10%)
6 வருடம்	-	சாப்பிடுதல் (8%)
6 வருடம்	-	பயணம் செய்தல் (8%)
0.5 வருடம்	-	ஜெபம், வேதவாசிப்பு, சபை (0.7%)

நம்முடைய ஆண்டவர் நம் அனைவருக்கும் ஒரே அளவு நேரம் கொடுத்திருக்கிறார். அதை நம்மில்எத்தனை பேர் நித்தியத்தை முன்வைத்தச் செலவிடுகிறோம்? நம்முடைய நேரத்தை திட்டமிட்டு செலவிட வேண்டும். முதலாவது தேவனுக்கு நேரம் கொடுக்க வேண்டும் - ஜெபம், வேத வாசிப்பு, ஊழியம், ஆராதனை போன்றவைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நம்முடைய குடும்பத்திற்கு தரமுள்ள நேரம் கொடுக்க வேண்டும். நம்முடைய படிப்பு, வேலை, புத்தகம் வாசித்தல், ஓய்வெடுத்தல் போன்றவற்றிற்கு நேரத்தை திட்டமிட வேண்டும். பக்தி விருத்தியற்ற காரியங்களில் நேரத்தை வீணாக்குவதை தவிர்க்க வேண்டும். நம்முடைய நேரத்தை எப்படி பயன்படுத்தினோம் என்று தேவன் கணக்குக் கேட்பார் (2 கொரி. 5:10).

**2] உங்கள் தாலந்துகள் (TALENTS) :** எஜமான் திரும்பி வந்து, அவர்களிடத்தில் (தாலந்துக்களை குறித்து) கணக்கு கேட்டான் என்று வேதம் கூறுகிறது (மத்தேயு 25:19). தேவன் நமக்கு நம்முடைய திறமைக்குத்தக்கதாக தாலந்துகளைப் பகிர்ந்துகொடுக்கிறார் (மத்தேயு 25:15). ஒரு தாலந்துமே இல்லாத ஒருவரும் இந்த உலகில் இல்லை. முதலாவது, உங்கள் தாலந்து என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். பாடல், இசை, பிரசங்கம், உதவி செய்தல், தனித்தாள் ஊழியம், விருந்தோம்பல், ஓவியம் வரைதல், புத்தகம் எழுதுதல் போன்ற பல்வேறு தாலந்துகளை தேவன் நமக்கு தந்திருக்கிறார். இவைகளை நாம் தேவ நாமம்

மகிமைப்படுத்தும்படி பயன்படுத்த வேண்டும். அதை பயன்படுத்தாமல் புதைத்து வைத்தால் அதை இழந்துபோவோம், தேவனுடைய கோபத்துக்குள்ளாவோம் (மத்தேயு 25:24-30) என்று வேதம் கூறுகிறது. கர்த்தர் தந்த தாலந்துகளை பயன்படுத்துவோமானால் இன்னும் அதிகமான தாலந்துகளைதந்து நம்மை ஆசீர்வாதமாக மாற்றுவார் (லூக்கா 19:24-26; லூக்கா 8 : 16). தாலந்துகளை மற்றவர்களின் பிரயோஜனத்திற்காக, தேவனுடைய நாம மகிமைக்காக, தேவராஜ்ஜியத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவதில் உண்மையாயிருங்கள். தேவனின் பலனை நிச்சயம் பெறுவீர்கள் (மத்தேயு 25 : 23).

**3. உங்கள் பணம் (TREASURES) :** 'எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்தில் வாங்கி உமக்குக் கொடுத்தோம்' (1நாளா. 29:14). நம்முடைய பணமும் பொருளும் தேவன் நமக்குக் கொடுத்தவைகள். அவற்றை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது குறித்து தேவனுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். இயேசு போதித்த 36 உவமைகளில் 18 உவமைகள் நாம் எப்படி பணத்தைக் கையாள வேண்டும் என்பதைக் குறித்ததாகும். சவிசேஷங்களில் 288 வசனங்கள் பணத்தைக் குறித்துப் போதிக்கின்றன. அநீதியான உலகப் பொருளைப் பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால் யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்? (லூக்கா 16 : 1) என்று இயேசு கூறினார். பணத்தில் உண்மையாயிராவிட்டால் தேவன் நமக்கு ஆவிக்குரிய கிருபைகள், வரங்கள், வல்லமைகள், வேத ஞானம், ஜெபத்திற்கு பதில்கள் ஆகியவற்றை தருவது எப்படி?

**பணத்தை சம்பாதிப்பதில் உண்மை:** பணத்தை சம்பாதிப்பதில் தேவனுடைய பிள்ளைகள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். கடினமாக உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோம், கைப்பாடாய் சேர்க்கிறவனோ விருத்தியடைவான் (நீதிமொழிகள் 13 : 1). கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது (நீதிமொழிகள் 11: 1; 20 : 10, 23). சுமுத்திரையான நிறைக்கல்லோ அவருக்குப் பிரியம் (ஓசியா 12 : 7; மீகா 6:11; உபாகமம் 25 : 15). நேர்மையற்ற குறுக்கு வழியில் பணம் ஈட்ட முயற்சிப்பது, அநியாய வட்டி வாங்குவது, லஞ்சம் வாங்குவது, திருட்டு போன்ற காரியங்களில் தேவபிள்ளைகள் ஈடுபடவே கூடாது (நீதிமொழிகள் 28 : 8; சங்கீதம் 15:5; நீதிமொழிகள் 15:27; 16:3). மேலும் உங்கள் வேலை ஸ்தலத்தில் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு வேலை செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, தேவனுக்குப் பயன்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே மனுப்பூர்வமாகவும், உண்மையாகவும் பணி செய்யுங்கள் (எபேசியர் 6 : 6; கொலோசெயர் 3 : 22).

**பணத்தை செலவழிப்பதில் உண்மை :** பணக்காரியங்களில் நாம் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும். பணத்தை செலவழிப்பதில் உண்மை தேவை. தேவன் தந்த வருமானத்திற்குள் செலவு செய்ய பிரயாசப்படவேண்டும். வீண் செலவுகள், கடன் வாங்குதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் (நீதிமொழிகள் 22 : 7, ரோமர் 13:8). வரி செலுத்த வேண்டியவர்களுக்கு வரி செலுத்த வேண்டும் (ரோமர் 13:7). குடும்பத்தை நன்றாக விசாரித்து கவனிக்க வேண்டும் (1திமோ 5:4,8). மற்றவர்களுடைய குறைச்சலில் முடிந்தவரை கொடுத்து உதவ வேண்டும் (எபே 4:28). நம்முடைய பணம் தேவனுடையது என்ற எண்ணம் எப்பொழுதும் இருக்க வேண்டும். தசம்பாகங்களையும், காணிக்கைகளையும் ஊழியத்திற்கு உற்சாகமாக கொடுக்க வேண்டும் (மல்கீயா 3:10; லூக்கா 6:38). கடைசி

நாட்களில் வாழும் நாம் கர்த்தருடைய ஊழியத்திற்காக உற்சாகமாக, தியாகமாகக் கொடுக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் (2 கொரி. 9:7; 8:2,3; லூக்கா 21:4). நாம் கர்த்தருக்குக் கொடுக்கும் போது பரலோகத்தில் பொக்கிஷத்தைச் சேர்த்து வைக்கிறோம் (மத்தேயு 6:20). கர்த்தருடைய ஆசீர்வாதத்தைப் பெறுகிறோம் (லூக்கா 6:38; 2 கொரி. 8:9).

**4. உங்கள் சரீரமாகிய ஆலயம் (TEMPLE) :** உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? (1 கொரி. 6:19) என்று வேதம் கூறுகிறது. நம்முடைய சரீரம் தேவனுக்கு சொந்தமானது. தேவன் தங்கும் ஆலயமாயிருக்கிறது. இந்த சரீரத்தை இன்று அநேகர் சரியாக பராமரிப்பது இல்லை. சரீரம் தற்காலிகமானது என்றாலும் இது நாம் வாழ்வதற்கு தேவன் தந்த ஆசீர்வாதமாகும். தேவன் தந்த சரீரத்தை உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாக நாம் பராமரிக்கும் போது நம்முடைய வாழ்க்கை பல ஆண்டுகளுக்கு அநேகருக்கு ஆசீர்வாதமாக அமையும். உங்கள் சரீரத்தினாலே தேவனை மகிமைப்படுத்துங்கள் என்று வேதம் கூறுகிறது (1 கொரி. 6:20). சரீரம் ஆரோக்கியமாயிருப்பதற்கு தினமும் நல்ல உணவு, 2-3 லிட்டர் தண்ணீர், சுத்தமான காற்று, உடற்பயிற்சி, சூரிய ஒளி, போதிய ஓய்வு, இச்சையடக்கம் ஆகியவை மிகவும் அவசியம். சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது (1 கொரி 6:13). ஆகவே தவறான உறவுகள், புகைப்பிடித்தல், போதை வஸ்து, மதுபானம் போன்றவற்றால் சரீரத்தை கெடுத்துப் போடாமல் கர்த்தருக்குரிய சரீரத்தை கர்த்தருக்கே அர்ப்பணிக்க வேண்டும். நம்முடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்கு பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும் (ரோமர் 12:1). உங்கள் சரீரங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடாமல், பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள் (ரோமர் 6:19; 2 கொரி. 7:1). தூர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுவைத் தரித்துக் கொள்ளுங்கள் (ரோமர் 13:14). எல்லாவற்றிலும் இச்சையடக்கமாயிருந்து, சரீரத்தை ஒடுக்கி கீழ்ப்படுத்துங்கள் (1 கொரி 9:24-27). அப்பொழுது அழிவில்லாத கிரீடத்தை பெறுவீர்கள்!

**5] சத்திய சுஷ்டிசம் (TRUTH) :** 'சுவிசேஷத்தை பிரசிங்கப்பது என்மேல் விழுந்த கடமையிருக்கிறது. சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ, உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே', என்று பவுல் கூறுகிறார் (1 கொரி 9:16, 17). சுவிசேஷ செய்தி தேவன் நம்மேல் ஒப்புவித்த விஷயமேயற்பெற்ற முத்து. சுவிசேஷ செய்தியில் இரட்சிப்பும் நித்திய ஜீவனும் உண்டு. இதை நாம் புதைத்து போடாமல், மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். சுவிசேஷத்தை அறிவிப்பது தேவன் நமக்கு கொடுத்த பிரதான கட்டளை (மத்தேயு 28:19,20). சுவிசேஷத்தை அறிவிக்க எப்பொழுதும் ஆயுத்தமாயிருக்க வேண்டும் (1 பேதுரு 3:15; 2 தீமோ. 4:2). நம்முடைய பொருளாதாரத்தில் ஒரு பகுதியையும், நம்முடைய நேரத்தில் ஒரு பகுதியையும் சுவிசேஷ ஊழியத்திற்காக பயன்படுத்தும்போது தேவனுக்கு நல்ல உக்கிராணக்காரர்களாக மாற முடியும்! தேவன் நம்மிடத்தில் ஒப்புவித்த சுவிசேஷத்தைக் குறித்து நம்மிடம் கணக்கு கேட்பார். இந்த சுவிசேஷத்தை எத்தனை பேரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்? எத்தனை பேரை தேவனுக்காக ஆதாயப்படுத்தியிருக்கிறோம்? (ரோமர் 1:15,16). இயேசுவின் வருகையின் போது அவர் முன் வெட்கத்தோடு நிற்கப் போகிறோமோ அல்லது தலை நிமிர்ந்து மகிழ்ச்சியோடு நிற்க போகிறோமோ? (1 தெச. 2:19; தானி. 12:3).

# வால்பனே வீழ்த்துக்கொள்!

நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரீய்ப்படுத்து. வெளி.3:2

சாந்தை சபையின் தூதனுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறதாவது: நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய். அதாவது மாம்ச பிரகாரமாய் உயிருள்ளவனாய் இருந்தும், ஆவிக்குரிய பிரகாரமாய் மரித்தவனாய் இருக்கிறாய். நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலே மாம்ச பிரகாரமாக உயிருள்ளவனாய் இருந்து ஆவிக்குரிய பிரகாரமாய் மரித்தவனாய் இருப்பது எந்த வித பிரயோஜனமும் இல்லை. ஆதலால் நீ விழித்துக்கொண்டு சாகிறதற்கு ஏதுவாயிருக்கிறவைகளை ஸ்திரீய்ப்படுத்து.

## விழித்துக்கொண்டிரு

வாலிபனே நீ எந்த நிலைமையில் இருந்துக்கொண்டு இருக்கிறாய்? ஆவிக்குரிய வாழ்க்கையில் உயிருள்ளவனாய் இருக்கிறாயா, அல்லது மரித்துபோனவனாய் இருக்கிறாயா? வாலிபனே நீ விழித்துக்கொண்டு இரு. அதாவது எப்பொழுதும் எச்சரிக்கையாயிரு. ஆண்டவருக்கென்று வைராக்சியாமாயிரு, தூக்கத்தை விட்டு எழுந்திரு.

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்து தேசத்திலிருந்து விடுதலைப்பெற்று கானானிற்கு செல்லும் வழியிலே. அமலேக்கியர் வந்து ரெவீதிமீலே இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினார்கள் (யாத். 17:18). அப்பொழுது மோசே தேவனுடைய கோலைப் பிடித்துக்கொண்டு மலையுச்சிலே தன் கைகளை தேவனுக்கு நேராக உயர்த்தி கொண்டு இருந்தான். அவன் கைகளை உயர்த்திக்கொண்டு இருக்கும் போது இஸ்ரவேல் ஜனங்கள் அமலேக்கியரை மேற்கொண்டார்கள். மோசேயின் கைகள் தளர்ந்து கீழேஇறங்கும் போது அமலேக்கியர் இஸ்ரவேல் ஜனங்களை மேற்கொண்டார்கள். ஆகவே, உஊரும், ஆரோனும், மோசேயின் கைகள் தளர்ந்து போகவிடாதுபடி மோசேயின் கைகளை உயர்த்தி பிடித்துக் கொண்டு இருந்தனர். இதனால் இஸ்ரவேல் ஜனங்கள் அமலேக்கியரை தோற்கடித்து யுத்தத்தில் வென்றார்கள். ஆனாலும் இந்த அமலேக்கியர் இஸ்ரவேல் ஜனங்களுடன் எப்பொழுதும் தொடர்ந்து யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டதான் இருந்தார்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்கு எப்பொழுதும் அமலேக்கியரால் பிரச்சனை இருந்துதான் இருந்தது.

அதேபோல் நம்முடைய வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட போராட்டங்கள் தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது. அமலேக்கியர் என்பதற்கு மாமிசம் என்று பொருள். எவ்வாறு மோசேயின் கைகள் தளர்ந்த போது அமலேக்கியர் மேற்கொண்டார்களோ அதேபோல் உங்களுக்கும் ஆண்டவருக்கும் உள்ள உறவு குறைந்து போகும் போது அல்லது இல்லாமற்போகும் போது உங்களை மாமிசம் மேற்கொள்ளும். அதாவது மாமிசத்தின் கிரியைகள் மேற்கொள்ளும். மாமிசத்தின் கிரியைகள் மேற்கொள்ளுமானால் உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கை செத்ததாயிருக்கும். மோசேயின் கைகளை ஆரோனும், உஊரும் தளரவிடாமல் பிடித்துக் கொண்டது போல, உங்கள் வாழ்க்கையில் ஜெபமும் வேதவாசிப்பும் தொடர்ந்து இருக்குமேயானால் உங்களை மாமிசம் மேற்கொள்ளாது. ஆகவே நாம் எப்பொழுதும் ஆவிக்குரிய வாழ்க்கையிலே விழித்துக்கொண்டு இருப்போம். ஆண்டவருக்கென்று வைராக்சியமாய் இருப்போம் தாங்குகிற நிலைமையிலிருந்து விழித்திருப்போம்!

## ஸ்திரீய்ப்படுத்து:

சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரீய்ப்படுத்து. நம்மிடத்தில் மரணத்திற்கேதுவான குணங்கள் அநேகமாயிருக்கிறது. அவைகள் எல்லாம் நீக்கிவிட்டு



நாம் தேவனிடத்திலிருந்து ஆரம்பத்தில் பெற்றுக்கொண்ட காரியங்களில் ஸ்திரமாக இருப்போம். நம்முடைய சரீரம் வெளிப்புறம் மட்டும் அழகுள்ளவைகளாக இருக்கிறது. ஆனால் உள்ளான சரீரம் சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளாக இருக்கிறது. அதுமட்டும் அல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களும் சாகிறதற்கேதுவானவர்களாய் இருக்கிறார்கள்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சீமோனாகிய பேதுருவைப் பார்த்து, 'நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து' என்றார். அதாவது பேதுருவை பார்த்து முதலாவது நீ குணப்படு. நீ உன்னிடத்தில் உள்ள குறையான காரியங்களை சரிப்படுத்திக் கொண்டு அதன்பின் மற்றவர்களை ஸ்திரப்படுத்து என்றார். அதேபோல் நாம் நம்முடைய ஆவிக்குரிய காரியங்களில் ஸ்திரப்படுத்திக் கொள்ளுகிறதும் அல்லாமல், நாம் ஸ்திரப்பட்டு மற்றவர்களையும் ஸ்திரப்படுத்த வேண்டும். இதை தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் விரும்புகிறார். நாம் சிறுவயதில் கேட்ட கதைதான், முயலுக்கும், ஆமைக்கும் ஒட்ட பந்தயம் வைத்தபோது, முயல் வேகமாய் ஓடி ஆமை வர தாமதம் ஆகும் என்று இடையில் ஒரு மரத்தின் நிழலில் உறங்கிவிட்டது. மீண்டும் முயல் விழித்து பார்த்து ஆமை வர இன்னும் நேரம் ஆகும் என்று சொல்லி முழுவதுமாய் தூங்கிவிட்டது. ஆனால், ஆமையோ தன்னுடைய நிலையில் ஸ்திரமாக நின்று முடிவிலே வெற்றி பெற்றுவிட்டது. நம்முடைய வாழ்க்கையும் முயலைப்போல கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு விட்டோம் என்று சொல்லிக்கொண்டு தூங்கிக்கொண்டு ஸ்திரமாக இல்லாமல் இருக்கிறோம். ஆனால், நம்முடைய வாழ்க்கை அப்படி இல்லாமல் ஆமையை போல ஸ்திரமாக இருந்து ஓட்டத்தை முடிப்போம். ஜெயத்தை பெறுவோம். வாலிபனே, நீ விழித்துக்கொண்டு, ஸ்திரப்படு. மற்றவர்களையும் ஸ்திரப்படுத்து.... ஆமென்!

பாஸ்டர். சாரோன்

**தசமபாகம், காணிக்கைகள் & நன்கொடைகளை  
கீழ்க்கண்ட வாங்கி கணக்கில் செலுத்தலாம்.**

**Your Offerings and Donations Can Be Sent to**

A/c Name : City Revival AG Church  
A/c Number : 35354599169  
Bank Name : STATE BANK OF INDIA  
IFSC Code : SBIN0000930  
Branch Code : 00930  
Address : Tiruchirappalli Main  
Branch,  
7, MacDonalds Road,  
Cantonment, Trichy - 1

A/c Name : City Revival AG Church  
A/c Number : 1196172000007824  
Bank Name : KARUR VYSYA BANK  
IFSC Code : KVB0001196  
Branch Code : 001196  
Address : 5, Bharathiar Salai,  
Jenne Plaza,  
Cantonment, Trichy - 1

Kindly intimate us through email or sms immediately after you have sent your offering through bank transfer so that we can confirm the receipt of your offering.

சபை கட்டிட நிதிக்காக கொடுக்க விரும்புகிறவர்கள் மேலே கொடுக்கப்பட்டள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாங்கிக்கணக்கில் செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.

# Fragrance of Christian Unity

Rev. Dr. Jerry Daniel

**"How good and pleasant it is when brothers live together in unity!" (Psalm 133:1)**

Dearly beloved in Christ, living in unity with fellow brothers and sisters is very essential for successful Christian life. The metaphors the Scripture uses to define God's people show us the importance of unity. We are a 'family' (1 Tim 5:1, 2) and believers are all brothers and sisters. We are a 'flock' (John 10:16) and the believers are all sheep that live together. We are the "Body of Christ" (Rom 12:5) and believers are all parts of that body. Our God is a God of unity. He is the Triune God living in unity (John 17:22). He prayed that his disciples should be living in unity (John 17:21). For us to win the spiritual battle and to defeat the plans of the enemy, unity is very important.

## **1. EXEMPLIFICATION OF UNITY: EARLY CHURCH**

The Bible says the early church believers devoted themselves to the unity (Act 2:42). All the believers were together and had everything in common. All the believers were one in heart and mind. No one claimed that any of his possessions was his own, but they shared everything they had (Acts 2:44; 4:32). In the New Testament Church, this unity is called by the Greek word "*koinonia*". This term is used 20 times in the New Testament. "*Koinonia*" means "joint participation in a common interest and activity". We can see clearly that oneness in mind and unity was the reason for the success and revival of the early church (Acts 1:14; 2:1; 2:46; 4:24; 5:12). They prayed together, helped each other, witnessed together and conquered together. The Lord desires that every one of us must be one in spirit and mind (Phil. 2:2).

## **2. EVIDENCES OF TRUE UNITY:**

Unity is not just shaking hands after Sunday services or participating in some church activities. True unity is enquiring one another in love, praying for one another and helping one another. We see such unity in the early church (Acts 2:42-47). This kind of unity is stressed 71 times in the New Testament by the words "one another" in English and '*allelous*' in Greek. By doing the following deeds to one another we can show the world the true unity.

- Love one another (John 13:34, 35)
- Honor one another above yourselves (Rom. 12:11)
- Live in harmony with one another (Rom. 12:16)
- Encourage one another (1 Thess. 5:11; Rom. 14:19)
- Teach and admonish one another (Col. 3:16)
- Have equal concern for one another (I Cor. 12:25)
- Carry each other's burdens (Gal. 6:2)
- Be kind and compassionate to one another (Eph. 4:32)
- Forgiving me another (Col. 3:13)
- Submit to one another (Eph. 5:21; I Pet. 5:5)
- Consider others better than yourselves (Phil. 2:3)
- Pray for each other (James 5:16)
- Offer hospitality to one another and serve others (I Pet. 4:9, 10)

As we are one body in Christ, and members of one body, we are called to do all these to one another in unity (Rom. 12:5; Eph. 4:25). So in our relationship with our family members and church members, let us put the above into practice and demonstrate our unity.

### 3. ENEMIES OF UNITY:

Satan is actively working to destroy unity in church and family. Do not give place to him (Eph. 4:27). The Bible that says what we should do to one another also says what we should not do to one another. When we avoid these we can overcome the enemy. We should not pass judgment on one another (Rom. 14:13). We should not provoke and envy each other (Gal. 5:26). Do not be harsh to one another (Col. 3:19). Do not slander one another (James 4:11).

There should be no backbiting, bitterness, unforgiveness, envy, selfishness among believers. These are enemies to unity. When these things are with us, Satan is happy. But when we discard all these, Satan is put to shame. We will grow and the church also will grow.

### 4. EXCITING BLESSINGS OF UNITY:

When we are in fellowship with God and live in unity with His people, God has promised the following blessings

- There will be answer to prayer (Matt. 18:9; Acts 12:5)
- God's presence will be there (Matt. 18:20)
- Life and blessing for ever (Psalm 133:3)
- Spiritual help and Protection (Eccl. 4:9-12; Deut. 32:30)
- Victory over Satan (Eccl. 4:12)
- Needs will be met (Acts 4:32; Gal. 6:10)
- The world will believe Jesus (John 17:21)
- Preparation for the second coming of Jesus (Heb. 10:25)

Finally brothers and sisters grow and be strong in your unity with the fellow brethren. I would like to tell you a story that I read. One day all the parts of the body joined together and quarreled with the stomach. They said to the stomach, "without doing any work, you eat well three times a day. Hereafter we also won't do any work"

From that day the hand never took the food. The mouth did not eat. The legs didn't go in search of food. But the stomach did not worry about it. It believed that they will surely learn a lesson. After some days, the parts of the body lost their strength without food. They came to the stomach and asked to forgive them. From that day they lived together in unity. God has some work for everyone in the church. When we realize (accept) that and do our part, there will be blessing in our life and growth in the church. God's kingdom will advance by leaps and bounds!

### சிறப்பு ஆசீர்வாதக் கூட்டங்கள்

நாள் : செப்டம்பர் 22, 23, (சனி, ஞாயிறு)

நேரம் : மாலை 6.00 மணி

செய்தி : சகோ. ஃப்ரடி ஜோசப் (சென்னை)

## **CHECK YOUR SPIRITUAL TEMPERATURE**

<b>HEALTHY SPIRITUAL LIFE</b>	<b>UNHEALTHY SPIRITUAL LIFE</b>
Fervent in prayer	Lethargic in prayer
Bible reading tasteful	Bible reading insipid
Fully trusting	Anxious and doubting
Loving God more than everything	Loving worldly things more than God
Resisting and hating sin	Compromising with sin
Giving God the glory in all things	Seeking self-glory in everything
Fully at peace	Much worrying
Giving thanks in all	Much murmuring
Always happy and singing	Always sad and sighing
Peaceful and patient in trouble	Easily provoked to anger
Much consideration of others	Much consideration of self
Seeking God's in all things	Seeking men's pleasure in all things
Yearning for spiritual things in the heart	Coveting earthly things in the heart
Speaking words that edify others	Speaking words that criticise others
Happy to witness for Christ	No power to witness
Cheerful to give to God's work	Stingy and unwilling to give
Rejoicing in other's good success	Jealous of others' good success
A helping hand to those in trouble	Nonchalant at other's misfortune
Willing to forgive others	Not willing to forgive others
Character first	Clothing first
Happy to keep close to devout Christian	Happy in the company of worldly friends
Happy to hear faithful admonitions	Happy to hear words of flattery
Eagerly hoping for the Lord's return	No thought of things touching on the Lord's return

-Wang Ming Tao

# CHRISTIAN STEWARDSHIP

Every saved and redeemed child of God is a steward (1 Pet. 4:10; 1 Cor. 4:2). A steward is one who takes care and manages another person's belongings. If you are a child of God, everything you have belongs to him. Our time, talents, treasures, body, family are all given to us by God. We must give an account to God for all these things (Matt. 25:19; Rom. 14:12). Our reward in heaven will depend on how well and faithfully we take care of them.

## 1. TIME

Time is a great treasure God has given us. Our life in this world is short (Job 14:1). So we should not waste it but make the most of it (Eph. 5:16). If a man lives for 75 years, normally his time is spent like this:

- 23 years - Sleeping (31%)
- 19 years - Studies and job (25%)
- 9 years - Playing, entertainment, watching TV (12%)
- 7.5 years - Dressing and personal care (10%)
- 6 years - Eating (8%)
- 6 years - Travelling (8%)
- 0.5 years - Reading Bible, prayer and attending church (0.7%)

Our God has given all of us equal amount of time. How many of us spend this time in the light of eternity? We must plan and spend our time. First we must give priority to God- prayer, bible reading, ministry and worship. We must give quality time to our family. We must also plan for our studies, job, reading books, resting etc. We must give an account to God as to how we spent our time (2 Cor. 5:10)

## 2. TALENTS

The Bible tells us that 'their master returned and demanded an account of how they spent their talents (Matt. 25:19). God gives us talents according to our abilities (25:15). No one is in this world without any talent. First you must discover your talent. God has given us talents such as singing, music, preaching, helping, personal evangelism, drawing, writing books etc. Then, we must use them for the glory of God. The Bible says that we will lose them if we do not develop them and use them. Also we will incur the anger of God if we bury them (25: 24-30). If we use our God-given talents, God will bless us with more talents and make us a blessing to many (Luke 19: 24-26; 8:16). We must be faithful in using the talents for the benefit of others and for the glory of God and the expansion of His kingdom.

## 3. TREASURES

Our money and our possessions are given to us by God. David says, "everything comes from you, and we have given you only what comes from your hand" (1 Chro. 19:14). Out of 36 parables Jesus taught, 18 parables teach us about how to handle money. 288 verses in the gospel teach us about money. Jesus



said, "if you are not trustworthy in handling worldly wealth, who will trust you with true riches?" (Luke 16:11). If we are not faithful with our money, how will God give us the spiritual grace, gifts, power, wisdom and answer to our prayers?

**Faithful in earning money:** Children of God must be honest and sincere in earning money. We must work hard and earn. The Bible says, 'dishonest money dwindles away but he who gathers little by little makes it grow' (Pro. 13:11). Dishonest scales are detestable to God (Pro. 11:1; 20:10). We must never indulge in shortcuts like getting bribes, undue interests, stealing etc. (Pro. 28:8; Ps. 15:5).

**Faithful in spending money:** We must try to spend the money within our income. We must avoid unnecessary spending and getting into debts (Pro. 22:7). We must pay taxes to whom it is due (Rom. 13:7). We must provide for our own family (1 Tim. 5:8) and also try to help those are in need (Eph. 4:28). We must always keep in mind that the money we have belongs to God. We must cheerfully give our tithes and offerings for ministry (2 Cor. 9:7). When we give to God, we store our treasures in heaven and we will reap His blessings!

#### **4. TEMPLE OF GOD (Your Body)**

The Bible says, 'Do you not know that your body is a temple of the Holy Spirit, who is in you, whom you have received from God?' (1 Cor. 6:19). Our body belongs to God. It is the temple where God resides. Today many don't look after their bodies properly. Though our body is temporary, it is God's blessing for us to live in. When we look after our body as faithful stewards, our body will become a blessing to many for many years. The Bible says, 'Honour God with your bodies' (1 Cor. 6:20).

To keep our body hale and healthy, we must eat good food, drink 2-3 litres of water, inhale fresh air, do physical exercise, take sufficient rest and practise self-control. The body is not meant for sexual immorality, but for the Lord (1 Cor. 6:13). We should not destroy our body by illicit relationships, smoking and taking drugs. When we offer our bodies as a living sacrifice and as an instrument of righteousness to the Lord (Rom. 6:19; 12:1), we will receive the incorruptible crown when Jesus comes (1 Cor. 9:24-27).

#### **5. TRUTH (The Gospel of Jesus)**

Apostle Paul says, 'Woe to me if I don't preach the gospel... I am simply discharging the trust committed to me' (1 Cor. 9:16). The message of the gospel is the precious pearl that God has given us. In the gospel message there is salvation and eternal life. We should not bury it. We should share it with others. Preaching the gospel is the Greatest Commission that Jesus has given us (Matt. 28:18-20). We must be always ready to preach the gospel (2 Tim. 4:2). When we use our time and finance for the ministry of the gospel, we can become good stewards of God.

God will demand an account for entrusting the gospel to us. With how many have we shared the gospel in this year? How many souls have we won for Jesus? When Jesus comes, are we going to stand in shame or stand with our heads held high? (Dan. 12:3).

## The Ten Study Habits of Successful Students

New Academic Year has begun. Successful students have good study habits. They apply these habits to all of their classes. Read about each study habit. Work to develop any study habit you do not have.



### **Successful students:**

- 1. Try not to do too much studying at one time.**  
If you try to do too much studying at one time, you will tire and your studying will not be very effective. Space the work you have to do over shorter periods of time. Taking short breaks will restore your mental energy.
- 2. Plan specific times for studying.**  
Study time is any time you are doing something related to schoolwork. It can be completing assigned reading, working on a paper or project, or studying for a test. Schedule specific times throughout the week for your study time.
- 3. Try to study at the same times each day.**  
Studying at the same times each day establishes a routine that becomes a regular part of your life, just like sleeping and eating. When a scheduled study time comes up during the day, you will be mentally prepared to begin studying.
- 4. Set specific goals for their study times.**  
Goals will help you stay focused and monitor your progress. Simply sitting down to study has little value. You must be very clear about what you want to accomplish during your study times.
- 5. Start studying when planned.**  
You may delay starting your studying because you don't like an assignment or think it is too hard. A delay in studying is called "procrastination." If you procrastinate for any reason, you will find it difficult to get everything done when you need to. You may rush to make up the time you wasted getting started, resulting in careless work and errors.
- 6. Work on the assignment they find most difficult first.**  
Your most difficult assignment will require the most effort. Start with your most difficult assignment since this is when you have the most mental energy.
- 7. Review their notes before beginning an assignment.**  
Reviewing your notes can help you make sure you are doing an assignment correctly. Also, your notes may include information that will help you complete an assignment.
- 8. Tell their friends not to call them during their study times.**  
Two study problems can occur if your friends call you during your study times. First, your work is interrupted. It is not that easy to get back to what you were doing. Second, your friends may talk about things that will distract you from what you need to do. Here's a simple idea – turn off your cell phone during your study times.
- 9. Call another student when they have difficulty with an assignment.**  
This is a case where "two heads may be better than one."
- 10. Review their schoolwork over the weekend.**  
Yes, weekends should be fun time. But there is also time to do some review. This will help you be ready to go on Monday morning when another school week begins.

These ten study habits can help you throughout your education. Make sure they are your study habits.

## வெற்றிகரமான மாணவர்களின் 10 படிக்கும் பழக்கங்கள் :



புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது. வெற்றிபெறும் மாணவர்கள் நல்ல படிக்கும் பழக்கங்களைக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு படிக்கும் பழக்கத்தையும் வாசியங்கள். நீங்கள் இதுவரை கடைபிடிக்காத, படிக்கும் பழக்கங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.

### 1. ஒரே நேரத்தில் நிறைய படிக்க முயற்சிக்காதீர்கள் :

ஒரே நேரத்தில் நிறைய படிக்க முயற்சித்தீர்களானால், நீங்கள் களைப்படைவதோடு, நீங்கள் படிப்பது மிகுந்த பலனையும் தராது. நீங்கள் செய்ய வேண்டிய வேலையின் நேரத்தை சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள். சிறு இடைவேளைகள் உங்கள் மன பலத்தைப் புதுப்பிக்கும்.

### 2. படிப்பதற்கு குறிப்பிட்ட நேரங்களைத் திட்டமிடுங்கள் :

படிக்கும் நேரம் என்பது பள்ளி வேலை சம்பந்தமாக நீங்கள் செய்யும் ஏதோ ஒரு வேலையைக் குறிக்கும். அது வாசிக்கக் கூடிய வேலையாகவோ, காகிதங்களின் எழுதவேண்டிய எழுத்து வேலையோ அல்லது ஒரு தேர்வுக்காகப் படிக்கக் கூடியதாகவோ இருக்கலாம். வாரம் முழுவதும் நீங்கள் படிப்பதற்காக தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் திட்டமிடுங்கள்.

### 3. ஒவ்வொரு நாளும் அதே குறிப்பிட்ட நேரத்தில் படிக்க முயற்சியுங்கள் :

ஒவ்வொரு நாளும் அதே குறிப்பிட்ட நேரத்தில் படிப்பது உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து செய்யும் சாப்பிடுவது, தூங்குவது போன்ற ஒரு அங்கமாக மாறுகிறது. நீங்கள் படிப்பதற்கு குறிப்பிட்ட அந்த நேரம் வரும்போது, படிப்பதற்கு உங்கள் மனம் தயார் நிலையை அடைகிறது.

### 4. நீங்கள் படிக்கும் நேரத்திற்கு தெளிவான இலக்குகளை நிர்ணயிக்கீர்கள் :

நீங்கள் முன்னேற்றத்தைக் கருத்தில் கொள்ளவும், உங்கள் முன்னேற்றத்தை அளக்கவும், இலக்குகள் உதவும். தற்செயலாக சாதாரணமாக படிப்பது பெரிய பலனைத் தராது. நீங்கள் படிக்கும் நேரத்தில் எதை அடைய (சாதிக்க) விரும்புகிறீர்கள் என்பது நினைவில் இருக்க வேண்டும்.

### 5. திட்டமிட்டவுடன் படிக்க ஆரம்பியுங்கள் :

உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நீங்கள் விரும்பாமலிருப்பதாலோ, அல்லது அது கடிமானது என்று நினைப்பதாலோ உங்கள் வேலையைத் தொடங்க நீங்கள் தாமதிக்கலாம். படிப்பதற்கு தாமதிப்பது நேரம் கொள்ளை போவதற்கு சமம். நீங்கள் எக்காரணத்தினாலோ தள்ளிப்போடால் நீங்கள் அனைத்தும் செய்து முடிக்க வேண்டிய நேரத்தில் செய்து முடிக்க இயலாமல் போகும். நீங்கள் விளைபுத்த நேரத்தை ஈடு செய்ய முயற்சித்து அதை அவசர அவசரமாக செய்யும்போது வேலையில் கவனக் குறைவும், பிழைகளும் ஏற்படும்.

### 6. கடிமான வேலைகளை முதலில் செய்யுங்கள் :

உங்களுடைய மிகக் கடிமான வேலையை செய்ய மிக அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். உங்கள் மிகக் கடிமான வேலையை முதன்முதலாக அதாவது உங்கள் மனபலம் அதிகமாக இருக்கும்போது செய்யத்தொடங்குங்கள்.

### 7. உங்கள் வேலையைத் தொடங்குமுன் உங்கள் குறிப்புகளை திரும்பப் பாருங்கள் :

உங்கள் குறிப்புகளைத் திரும்பப் பார்க்குமேல் உங்கள் வேலையைச் சரியாகச் செய்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்த முடியும். மேலும் உங்கள் வேலையை முழுமையாக முடிப்பதற்கு தேவையான செய்திகள் அக்குறிப்புகளில் இருக்கலாம்.

### 8. படிக்கும் நேரங்களில் உங்கள் நண்பர்கள் உங்களை அழைக்காமலிருக்கச் சொல்லுங்கள் :

படிக்கும் நேரங்களில் உங்கள் நண்பர்கள் உங்களை அழைத்தால் இரண்டு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. முதலாவது உங்கள் வேலைக்கு இடையூறு ஏற்படுகிறது. நீங்கள் செய்துகொண்டிருந்த வேலையை மீண்டும் தொடர்வது அவ்வளவு எளிதல்ல. இரண்டாவது உங்கள் நண்பர்கள் பல காரியங்களைக் குறித்துப் பேசி உங்கள் வேலையிலிருந்து உங்களை திசை திருப்பலாம். அதற்கு ஒரு எளிய வழி : உங்கள் படிப்பு நேரத்தில் உங்கள் கைபேசிகளை (Cellphones) அனைத்து வைப்பதாவது.

### 9. படிக்கும் வேலைபேசி சிரமம் மூன்று மானவனைத் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள் : தனி மனிதனாய் செய்வதைவிட இரண்டுபேர் சேர்ந்து ஒரு வேலையை செய்வது சிறப்பாய் இருக்கும். "Two heads may be better than one"

### 10. வாரத்தின் ஆறுதலில் பள்ளி வேலையைத் திரும்பிப்பாருங்கள் :

ஆம், வார இறுதி நாட்களில் மகிழ்ந்திருக்க வேண்டிய நேரம் தான் (fun time). ஆனால் செய்த வேலையைத் திரும்பிப் பார்க்கப்பதற்கும் அதுவே நேரம். அப்படி செய்வது திங்கட்குழிமை காலை அடுத்த கல்வி வாரத்தை உற்சாகமாகத் தொடங்க உங்களை ஆயத்தப்படுத்தும்.

இந்த பத்து படிக்கும் பழக்கங்கள் (10 Study habits) உங்கள் கல்வியை முடிக்கும்வரை உங்களுக்கு உதவும். அவை உங்கள் படிக்கும் பழக்கங்கள் ஆகிவிட்டனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

## ஆண்கள் ஜக்கியம் - Men's Fellowship



3வது  
திங்கட்கிழமை  
மாலை 7.00 மணி

திருச்சபையிலுள்ள  
அனைத்து ஆண்களும்  
பங்குபெறும்படி  
அன்புடன் அழைக்கிறோம்.

## பெண்கள் எழுப்புதல் ஜெபம் - Women's Revival Prayer

ஒவ்வொரு வியாழக்கிழமை  
காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை

பங்குபெறுங்கள்!

ஆசீர்பெறுங்கள்



## வாலிபர் ஜக்கியம் - Youth Fellowship

I & III ஞாயிற்றுக்கிழமை  
மாலை 4.30 மணி முதல்  
6.00 மணி வரை



திருச்சபையிலுள்ள  
அனைத்து வாலிபர்களும்  
பங்குபெறும்படி  
அன்புடன் அழைக்கிறோம்.



## BIBLE STUDY

வேதப்பாடல்

Every Sunday @ 6.30 p.m

ஒவ்வொரு ஞாயிறு  
மாலை 6.30 மணிக்கு

தலைப்பு : இயேசு கிறிஸ்துவின் மலைப்பிரசங்கம்  
Topic : The Sermon on the Mount

"நான் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி  
அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்" (மத்தேயு 28 : 20)

## இசைப் பயிற்சி வகுப்புகள்

இடம் : சிட்டி ரிவைவல் ஏ.ஜி. சர்ச்  
ஜென்னி பிளாசா, திருச்சி - 1.

செவ்வாழ் தோறும் மாலை 6.00 மணி முதல் 8.15 மணி வரை

Guitar, Keyboard,  
Rhythm Pad  
& Drums

**GOALS FOR 2018**

100	-	New Families
100	-	Baptism
100	-	Holy Spirit Baptism
1	-	New Village Church
20	-	New Leaders
15	-	New Prayer Cells

**2018 சபை இலக்குகள்**

100	-	புதிய குடும்பங்கள்
100	-	ஞானஸ்நானம்
100	-	பரிசுத்த ஆவி அபிஷேகம்
1	-	புதிய கிராம சபை
20	-	புதிய தலைவர்கள்
15	-	புதிய ஜெபக்குழுக்கள்

**Sunday Services - ஞாயிறு ஆராதனைகள்**

I Tamil Service	7.00 am - 8.45 am	முதல் தமிழ் ஆராதனை
English Service	9.00 am - 10.45 am	ஆங்கில ஆராதனை
II Tamil Service	11.00 am - 12.30 pm	2-ம் தமிழ் ஆராதனை
Evening Service	6.30 pm - 8.00 pm	மாலை ஆராதனை
Children Service	7.30 am, 9.30 am	சிறுவர் ஆராதனை
Youth Meeting	1st Sunday-11.00 am (Eng) 1st & 3rd Sunday-4.30 pm (Tamil)	வாலிபர் ஆராதனை

**Weekly Meetings - வாராந்திர ஊழியங்கள்**

Family Counselling	Tuesday - செவ்வாய் 10.30 am - 1.00 pm	குடும்ப ஆலோசனை
Women's Prayer	Thursday - வியாழன் 10.30 am - 1.00 pm	பெண்கள் ஜெபம்
Prayer Cells	Wed/Thu - புதன் / வியாழன் 7.00 pm - 8.00 pm	ஜெபக்குழுக்கள்
Intercessory Night Prayer	1st Friday - வெள்ளி 7.00 pm - 10.00 pm	மன்றாட்டு இரவு ஜெபம்
Chain Prayer	IVth Friday - வெள்ளி 6.00 a.m - 6.00 a.m	சங்கிலி ஜெபம்
Early Morning Communion Service	1st Day of the Month, மாடத்தின் முதல் நாள் 5.00 a.m - 6.30 a.m	அதிகாலை திருவிருந்து ஆராதனை

Magazine Subscription  
 Bi -Monthly : Rs.20/-  
 Yearly : Rs.100/-  
 Postage : Rs.25/- Extra

Send Your prayer requests  
 @  
[www.cityrevivalagchchurch.org](http://www.cityrevivalagchchurch.org)



# City Revival A.G. Church

*Warmly Welcomes you to the*

## PRAISE & WORSHIP SERVICES

**EVERY SUNDAY**

**ஞாயிறு தோறும்**

**Tamil Service - 7.00 a.m,  
11.00 a.m**

தமிழ் ஆராதனை 7.00 மணி,

11.00 மணி

**English Service - 9.00 a.m**

ஆங்கில ஆராதனை 9.00 மணி

**Evening Service - 6.30 p.m**

மாலை ஆராதனை 6.30 மணி

Venue : A/c Hall, 1<sup>st</sup> Floor, JENNE PLAZA,  
No.5, Bharathiyar Salai, (Near Head Post Office),  
Cantonment, Trichy - 1.

**Anointed and Lively Worship, Soul-stirring Music  
& Practical, Life-changing Messages**

***Come with your friends & family &  
Receive the blessings of God***



**Sunday School is conducted for  
kids below 14 years**



**Rev. Dr. JERRY DANIEL**

Cell : 94434 15484, 98423 15484

[www.facebook.com/jerrydanieltrichy](http://www.facebook.com/jerrydanieltrichy)

[jerrydanieltrichy@gmail.com](mailto:jerrydanieltrichy@gmail.com)

[www.cityrevivalagchurch.org](http://www.cityrevivalagchurch.org)